கூட்டுறவு ஊழியர்களுக்கு பஞ்சப்படி.

*5060. திரு. சு. குருநாதன் :
மாண்புமிகு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

தொழிற்தாவா சட்டம் 113 விதியின்படி தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதிய உத்தரவை ரத்து செய்து அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல கூட்டுறவு ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்கும் திட்டம் உள்ளதா ?

மாண்புமிகு திரு. பொன். முத்துராமலிங்கம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இல்லை. கூட்டுறவுச் சங்க ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகள் அந்தந்த சங்கங்களின் நிதி நிலையைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது.

மையத் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்ட அரிசி, கோதுமை, பாமாயில்.

* 7055 பேராசிரியர் க. பொன்னுசாமி :
மாண்புமிகு உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) 1989 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் முடிய மைய அரசு மாநிலத்திற்கு மையத் தொகுப்பில் இருந்து மாதம் வாரியாக வழங்கிய அரிசி, கோதுமை, பாமாயில் அளவு எவ்வளவு ?

(ஆ) மையத் தொகுப்பில் ஒதுக்கியதில் மாநில அரசு பெற்றுக் கொண்ட அரிசி, கோதுமை, பாமாயில் அளவு எவ்வளவு ?

(இ) கூடுதலாகப் பெற மாநில அரசு எடுத்துக்கொண்ட நடவடிக்கை விவரம் என்ன ?

9-45 மணி

மாண்புமிகு திரு. பொன், முத்துராமலிங்கம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) : 1989 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் முடிய, மைய அரசு இம்மாநிலத்திற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து 4,25,000 டன் அரிசி ஒதுக்கியதில், 4,22,827 டன் அரிசியை, இம்மாநில அரசு எடுத்துள்ளது. இதே கால

1990 ஏப்ரல் 6]

அளவில் 2,73,000 டன் கோதுமை ஒதுக்கியதில், 1,66,797 டன் எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஒதுக்கீடான 20,500 டன் சமையல் எண்ணை—பாமாயில், முழுமையாக எடுக்கப்பட்டது.

(இ) கடிதங்கள் மற்றும் தொலையச்சு செய்திகள் மூலம் கூடுதலாக அரிசி மற்றும் பாமாயில் ஒதுக்கீடு செய்யும்படி, மாநில அரசு, மைய அரசை பலமுறை வலியுறுத்தியுள்ளது. வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

பேராசிரியர் க. பொன்னுசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் எனது கேள்வியை சரியாகக் கவனிக்கவில்லை என்று கருதுகிறேன். கேள்வி, மாதம் வாரியாக எவ்வளவு என்பது. மொத்தமாகக் கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும், இன்று நியாய விலைக் கடைகளில் பெரும்பாலான கடைகளில், கிராமப்புறங்களில், 2 ரூபாய் அரிசி இல்லையென்று சொல்லி, ரூ. 3-50-அரிசி மட்டும்தான் இருக்கிறது என்று சொல்லி, அதிலும் போக்குவரத்துச் செலவுக்காக என்று 5 பைசா, 10 பைசா சர்சார்ச் போலவும் வசூலிக்கிறார்களே ....

மாண்புமிகு பேரவைத் தலைவர்; வினாக்கள், குற்றச்சாட்டுக்களாக இருக்கக்கூடாது. பேராசிரியர் நன்றாக அறிய வேண்டும். செய்திக்கு வரவேண்டும்.

பேராசிரியர் க. பொன்னுசாமி; இதை அரசு அறியுமா? இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. பொன். முத்துராமலிங்கம்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தக் கேள்விக்கு, மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் வேண்டுகோளின்படி, நான் பதிலளிக்க வேண்டுமேயானால் காலத்தைக் குறைப்பதற்காகத்தான் மொத்தமான அளவினைக் குறிப்பிட்டேன். மாத வாரியாக அரிசியினுடைய அளவைத் தெரிவிக்க வேண்டுமேயானால், ஜனவரி மாதம், 1989 ஆம் ஆண்டு, 1,05,000 டன்; பிப்ரவரி மாதம், 40,000 டன்: மார்ச் மாதம் 40,000 டன்; ஏப்ரல் மாதம்—40,000 டன்: மே மாதம்—40,000 டன்; ஜூன் மாதம்—40,000 டன் ஜூலை மாதம்—40,000 டன்; ஆகஸ்டு மாதம்—40,000 டன், செப்டம்பர் மாதம்—40,000 டன்; அதே போல் கோதுமை, ஜனவரி—30,000 டன்: பிப்ரவரி—31,500 டன்; மார்ச்—31,500 டன்: ஏப்ரல்—30,000 டன், மே—30,000 டன், ஜூன்—30,000 டன்: ஜூலை—30,000 டன்: ஆகஸ்டு—30,000 டன்: செப்டம்பர்—30,000 டன்; ஆக, 2,73,000; டன் கோதுமை. அதேபோல், பாமாயில், ஜனவரி—6,300 டன்: பிப்ரவரி—3,600 டன்; மார்ச்—3,600 டன்; ஏப்ரல்—1,000 டன்; மே—1,000 டன்; ஜூன்—1,000 டன்: ஜூலை

—1,500 டன் : ஆகஸ்டு—1,250 டன் : செப்டம்பர்—1,250 டன் : ஆக, 20,500 டன். நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், மோட்டா ரக அரிசி—2 ரூபாய் அரிசி, கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்கள். 2 ரூபாய் அரிசி என்பது மோட்டா ரகம். அது, விளைச்சலிலே, தமிழகத்திலே, குறைவாக இருக்கின்ற காரணத்தால், ஆந்திராவிலே அல்லது மத்தியத் தொகுப்பிலிருந்து வாங்குகின்ற நேரத்தில், மோட்டா ரக அரிசியை அவர்கள் அனுப்புவது இல்லை. இங்கே விளைவது கூட, ஹை கிரேட் வெரைட்டி—விளைகின்ற காரணத்தால், அவைகள் எல்லாம் சன்னம், மிக சன்னமான அரிசியாகத்தான் நமக்கு கிடைக்கிறது. இருக்கின்ற மோட்டா ரக அரிசி, பரவலாக தமிழ்நாடு முழுவதிலும் கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர்கள் ஏதோ அரிசியை கூடுதலான விலையில் வாங்குவதாகத் தெரிவித்தார்கள். குறிப்பிட்டு, கடையில் எங்கே வாங்கப்படுகிறது என்று தெரிவிப்பார்களேயானால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

9.50 மணி

பேராசிரியர் க. பொன்னுசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மத்தியிலே ஆட்சி மாறினால் பாமாயில் அதிகமாக வரும் என்று இந்த அரசு சொல்லியிருந்தது. ஆட்சி மாற்றத்திற்குப்பின்னாலும் பல்வேறு கிராமப்புற நியாய விலைக் கடைகளில் பாமாயிலைப் பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டன என்று மக்கள் சொல்லுகிற நிலை இருப்பதை அரசு அறியுமா? அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? கிராமப்புற மக்களுக்கு பாமாயில் உடனே அதிக அளவில் வழங்கப்படுமா என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. பொன். முத்துராமலிங்கம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே; ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதிகமான ஒதுக்கீட்டை அரிசியிலும் பாமாயிலிலும் நாம் பெற்று இருக்கிறோம் என்பது உண்மை. டிசம்பர் மாதத்தில் நம்முடைய துணைப்பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது 90 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை வழங்கினார்கள். ஏற்கெனவே 40 ஆயிரம் தான் கொடுக்கப்பட்டு வந்தது. அதை 90 ஆயிரமாக மாற்றி கொடுத்திருக்கிறார்கள். அது போல மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்கள் டெல்லிக்கு சென்ற நேரத்திலே 50 ஆயிரம் டன் அரிசியிலே இருந்து 55 ஆயிரம் டன்னாக உயர்த்தி தந்தார்கள். அதற்குப் பின்னாலே நான் டெல்லிக்குச் சென்றபோது 55 ஆயிரத்தை 60 ஆயிரமாக உயர்த்தி வந்திருக்கிறோம். அதற்கு பின்னாலே நம்முடைய மத்திய உணவு அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தந்தபோது, அவர்களோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி 60 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியிருக்கிறோம்.

1990 ஏப்ரல் 6]

அதைக் கூட அவையிலே அறிக்கை மூலமாக அன்றைக்கு தாக்கல் செய்தேன். அன்றைக்கு மாண்புமிகு உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் எங்கே இருந்தார் என்பது தெரியவில்லை. இதே போன்று பாமாயிலும் 1,500 மெட்ரிக்டன்னிலேயிருந்து1,250 ஆக குறைக்கப்பட்டது. பின்னாலே 2,100 மெட்ரிக் டன் இன்றைக்கு உயர்த்தி தரப்பட்டிருக்கிறது. பாமாயில் குறைவாக வருவதற்கு காரணம் பாமாயிலை இறக்குமதி செய்வதிலே ஏற்பட்டுள்ள அன்னியச் செலாவணி தொடர்பான சங்கடங்களை அல்லாமல் வேறு ஏதும் அல்ல என்பதையும் குறிப்பிட்டு தெரிவிக்க விரும்புகிறேன். கோதுமையை வேண்டுமென்ற அளவுக்கு மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால் மக்களுக்கு அதை வாங்கி சாப்பிடக் கூடிய மன நிலை இல்லாத காரணத்தால் ஒதுக்கப்பட்ட கோதுமையைக் கூட முழுவதுமாக எடுக்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். எனவே ஆட்சிமாற்றம் என்பது கணிசமான நன்மையை தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் வழங்கியிருக்கிறது. என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி.)

வேளாண்மை அலுவலர்கட்கு நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரம்

**வினா 3331.*ஏஏ—திரு. ந. சௌந்திரபாண்டியன்:

மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

வேளாண்மை அலுவலர்கட்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களைப் போன்று நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரங்கள் வழங்கும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. வீரபாண்டி சோ. ஆறுமுகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இல்லை.

திரு. ந. சௌந்திரபாண்டியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாட்டில் மழை குறைவாக இருப்பதாலும், நிலத்தடிநீர் குறைந்ததாலும், கரும்பு, வாழை போன்ற பணப் பயிர்களை விவசாயிகள் பயிரிடச் சென்று விடுவதால் நெல் உற்பத்தி செய்யப்படும் பரப்பளவு குறைந்ததாலும் அரிசி உற்பத்தியை சரியான நிலையில் விளைவிக்க விவசாயிகளுக்கு தொழில் நுட்பம் மூலமாக பெருக்கி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடு கொடுத்து உணவு நிலையை பெருக்கி வருகிறது விவசாயத் துறை. அப்படிபட்ட விவசாயத்துறையில் வேளாண்மை வளர்ச்சி அலுவலகங்கள் ஊராட்சி ஒன்றியங்களில் தற்போது உள்ளன. விவசாயிகள் காய்கறி விதைகள் வேண்டுமென்று அங்கு சென்று கேட்டால்